



## THE CLASSIFICATION OF RELEGIONS

Dr. R. Lambotharan MD  
Saiva Siddhanta Peedam, Canada  
www.knowingourroots.com

Saivam classifies all the religions of the past, present and future into four groups each containing six divisions. These are,

### 1. Extreme Heterodex Religions (புறப்புறச் சமயங்கள்):

Religions, they don't believe in God, which are **Materialism**, **Jainism** and **four types of Buddhism**, altogether six come are classified as religions in the most outer circle as **extreme heterodox religions** (புறப்புறச் சமயங்கள்). **Atheism** and **Rationalism** of modern days are also coming under this category.

### 2. Heterodex Religions (புறச்சமயங்கள்):

Religions they believe in God but do not acknowledge the three eternal realities of **Pathi**, the God, **Pasu**, the enumerate number of souls, **Pāsa**, the blemishes attached to the souls are classified as religions in outer circle as **heterodex religions** (புறச்சமயங்கள்), the second category. **niyāya** (Logic), **sānkya**, **yoga**, **meeimāmsa** (ritualists), **Vaishṇava** and **vēdānta** are the six religions in this second category. Christianity, Judaism and Islam can also be categorized in this group as They all accept the existence of God.

### 3. Ortho-heterodex Relegions (அகப்புறச்சமயங்கள்):

Religions acknowledge the existence of three-fold realities, the God, souls and bondage come under the third category forms the inner circle as **ortho-heterodex religions** (அகப்புறச்சமயங்கள்). But they don't acknowledge the existence of the prime fetter of the soul, **Āṇava** (the darkness of ignorance). **pāsupatha**, **māvratā**, **kāpāla**, **vāma**, **bhairava** and **aikiya-vāda -saiva** are the six religions in this category. Current day **agōris** of North India can fall into this category.

### 4. Orthodox Relegions (அகச்சமயங்கள்):

Religions acknowledge the bondage of **Āṇava**, as the prime fetter binding the individual souls come under this inner most circle *as orthodox relegions* (*அகச்சமயங்கள்*). But they differ in the description of final state of liberation. **pādāNa –vādha- saiva, bhēda -vādha -saiva, siva sāma vādha saiva, siva sankrāntha vādha saiva, isvara- avihāra- vādha- saiva and sivādvaida saiva** are the six religions in this category.

#### 5. SAIVA SIDDHANTA – ALL INCLUSIVE, STILL EXCLUSIVE OF SIX RELEGIONS:

**Saiva Siddhānta** is the core which proceeds on the footing of each and every religion or belief system as each one of them has a place in the schema evolution to the ULTIMATE TRUTH (*மெய்*). Each is a rung in the ladder, and a necessary one at that, Life is a step-by-step growth of intelligence from relative and penultimate to ULTIMATE TRUTH.

#### References:

- *பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.*

**pēṇit toḷumavar poṇṇula kāḷap piraṅkaruḷāl  
ēṇip paṭineri yiṭṭuk koṭuttimai yōrmuṭimēl  
māṇikka mottu marakatam pōṇru vayiramanni  
āṇik kaṇakamu mokkumai yāra ṇaṭittalamē**

The feet of Civaṇ in aiyāru helping those who worship him with reverence,  
To rule the world of gold heaven by arranging the path  
Like the rugs of a ladder, by his excellent grace.  
Resembling the ruby on the crowns of the celestials who do not wink,  
Resembling emerald staying like diamond can be compared to gold of the finest quality.

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.092.16  
Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumurai - 4.092.16  
(Courtesy: www.thevaaram.org.  
Translation: V.M.Subramanya Aiyar  
Courtesy: French Institute of Pondichery / EFEO - 2006)

- *பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்*

சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்  
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்  
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

**pattarkaṭ karuḷum vaittār pāyviṭai yēra vaittār  
cittattai yonra vaittār civamatē ninaiya vaittār  
muttiyai murra vaittār muraimurai nerikaḷ vaittār  
attiya nurivai vaittār aiyanai yāra nārē**

The father who is in Aiyāru,  
He, reserved his grace for his devotees.  
He has a galloping bull for riding.  
He made my mind to focus all thoughts on him  
He caused me to think of auspicious things only.  
He has kept the mukti, the liberation as perfect ultimate and  
Devised many paths in the hierarchical manner towards it.  
He covered himself with the skin of an elephant.

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.038.7  
Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumuṛai - 4.038. 7  
(Adapted from the translation of V.M.Subramanya Aiyar  
Courtesy: French Institute of Pondichery / EFEO -2006;  
Courtesy: [www.thevaaram.org](http://www.thevaaram.org))

- கூரிருள் கிழிய நின்ற கொடுமமுகக் கையில் வைத்தார்  
பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையில் வைத்தார்  
ஆரிரு ளண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்  
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

**kūriruḷ kiliya ninra koṭumaluk kaiyil vaittār  
pēriruḷ kaliya malku piraipuṇar caṭaiyil vaittār  
āriru ḷaṇṭam vaittār aruvakaic camayam vaittār  
kāriruḷ kaṇṭam vaittār kalippālaic cērppa nārē**

The chief of the maritime trace of Kalippālai,  
He kept in his hand a cruel axe **malu**,  
Which by its brightness rends the dense darkness;  
He placed the flourishing crescent in the matted locks of hair;  
Having water of Ganges to make the dense darkness to disappear;  
He placed the universe in dense darkness;

He made the sixfold religions to reach Him;  
He kept the black colour of the poison in his neck.

-திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.030.5  
Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumurai - 4.030.5  
(Courtesy: [www.thevaaram.org](http://www.thevaaram.org);  
Adapted from the translation of V.M.Subramanya Aiyar,  
French Institute of Pondichery / EFEO (2006)

- போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை  
ஆற்றுந் தகையன வாறு சமயத் தவரவரைத்  
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே  
ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே

**pōrrun takaiyaṇa pollā muyalakan kōpappunmai**  
**ārrun takaiyaṇa vāru camayat tavaravarait**  
**tērrun takaiyaṇa tēriya toṇṭaraic cennerikkē**  
**ērrun takaiyaṇa vinnampa rānra niṇaiyaṭiyē**

worthy of worship and praise have the greatness of softening the mean  
quality of anger of the mischievous Muyalakan  
(Muyalakan is the acuraṇ on whom god Nataraj presses his foot)  
have the eminence of cleaning the doubts of those who profess the six  
religions.

have the eminence of raising devotees who are convinced that Civaṇ is the  
reality, along the right path.

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.100.7  
Thēvāram by Saint Thiru nāvukkarasar, Thirumurai - 4.100.7  
(Courtesy: [www.thevaaram.org](http://www.thevaaram.org);  
Translation: V.M.Subramanya Aiyar–  
French Institute of Pondichery / EFEO -2006)

- தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்  
தாமரையான் நான்முகனுந் தானே யாகி  
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய்  
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை  
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்  
கங்கங்கே அறுசமய மாகி நின்ற  
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்  
தீவினையென் அறியாதே திகைத்த வாறே.

takkaṇatu peruvēḷvi takarttā nākit  
 tāmaraiyāṇ nāṇmukaṇun tāṇē yāki  
 mikkatoru tīvaḷinīr ākā cammāy  
 mēlulakuk kappālā yippā lānai  
 akkiṇoṭu muttinaiyu maṇintu toṇṭark  
 kaṅkaṅkē arucamaya māki niṇra  
 tikkinaiyeṇ tirumutukun ruṭaiyāṇ tannait  
 tīvinaiyēṇ ariyātē tikaitta vārē.

He smote the mighty sacrifice of Daksha;  
 He became The Four-faced throned on the Lotus;  
 He is the mighty Fire, wind, water and ether;  
 He who is beyond the heavenly worlds abides here;  
 He is adorned with bones and pearls;  
 He is the refuge unto devotees,  
 And He manifests as their six faiths there and there;  
 He presides over Tirumuthukunram;  
 alas,  
 I,  
 the one,  
 Of evil karma,  
 stood perplexed unaware of Him!

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை - 6.068.05  
 Thēvāram by Saint Thiru nāvukkarasar (Appar) - Thirumurai – 6.068.05  
 (Courtesy: [www.thevaaram.org](http://www.thevaaram.org).  
 Translation: T. N. Ramachandran, Thanjaavoor, 1995)

- மெய்தரு பூதம் ஆதி மோகினி அந்தமாகப்  
 பெய்தரு சமயம் எல்லாம் புக்கு நின்றிடும்; புகன்று  
 மெய்தரும் சைவம் ஆதி இருமுன்றும் வித்தை யாதி  
 எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே.

moytaru pūta māti mōkiṇi anta mākap  
 poytaru camaya mellām pukkuṇiṇ riṭumpu kaṇru  
 meytaruñ caiva māti irumūṇrum vittai yāti  
 eytutat tuvaṅka ḷeyum oṇrumiṇ remmi raikkē

All penultimate creeds take their stand individually leads to the planes of **tatwās** from **bhūta** (gross elements) to **mōhini** (**asuddha māyā**). The six

ultimate creeds beginning from **Saiva** have their respective destinations in the planes of **tatwās** from **vidyā** upwards. Our Lord is beyond all these **tatwās**.

- மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார், பாடல் 163  
Meikaṇḍa Sāththiram, Siva Jnāna Siddhiyār, song - 163

- சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னுமொரு  
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பராபரமே  
**sadsamaya pēthangkaḷ thān vakuththup pinnum oru**  
**udsamayam uṇdenru uraiththanaiyē parā-paramē**  
You graced these different religions of six categories  
And further instructed the Ultimate as the core of all.

- பட்டினத்துச் சித்தர் பாடல்  
Song by mystic Saint Paddinathār

- ஆறு சமயத்துவம் அதுஅதுவாய் நின்றியங்கும்  
வீடு பரைத் திருத்தாளை மேவுநாள் எந்நாளோ?  
**āru samayaththuvam athu athuvāy ninriyangkum**  
**veedu paraith thiruththālai mēvu nāḷ ennāḷō?**  
When will I be able to reach the feet of the Lord  
Which is the ultimate of each and every religion that falls into six folds?

- தாயுமான சுவாமிகள் பாடல்  
Latter-day Saiva Saint Thāyumānar song

- தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே  
நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து.....  
**tharkkamidum thonnool parasamyam thōrum athu athuvē**  
**nannool enath therinthu nādduviththu.....**

Affirming me in those old scriptures of various conflicting religions (in different lives)...

- குமரகுருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலி வெண்பா  
Kanthar kali veNpā by Latter-day Saint Kumaraguruparar

- அறுவகைச் சமயத்தோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி  
**aṟuvakaich chamayaththōrkkum veedupērāy ninra viṇṇōr pakuthi**  
You the Heavenly Ultimate for the worthy sixfold religions.

- மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமுறை 8.003.01  
Thiru vāsagam by Saint Māṇikka vāsakar, Thirumurāi 8.003.01

- ஒன்றதே பேரூர்; வழியதற்கு ஆறுள

என்றது போலும் இருமுச் சமயமும்  
நன்றிது தீதிது என்றுரை ஆதர்கள்  
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே.

onratē pērūr valiā ratarkuḷa  
enratu pōlum irumuc camayamum  
ninritu tītitu enrurai ātarkaḷ  
kunru kuraitteḷu nāyaiot tārkaḷē

One is the destination, ways are six  
Like this are the sixfold religions  
People who quarrel as 'this is good, that is bad'  
Are like the street dogs  
barking towards the hill in the moonlight

- திருமூலர் அருளிய திருமந்திரம், 10ம் திருமுறை - பாடல் 1543  
Thiru manthiram by Saint Thiru Mūlar, 10th Thirumurai - song 1543

- Life is the soul's nursery, the training place for the destinies of eternity.  
- English novelist William Makepeace Thackeray (1811 – 1863)  
ஆங்கில நாவலாசிரியர் உவில்லியம் மேக்பீசு தக்கேரி (1811 -1863)